

Maktubu də bii gə chibne də

1



Syllabaire 1 en langue soumraye



# Maktubu də bii gə chibne də

# 1

Syllabaire 1 en langue soumraye

Association SIL  
B.P. 4214  
N'Djaména  
République du Tchad

2014

Langue: soumraye, parlée dans le canton soumraye,  
sous-préfecture de Deressia, Tandjile-Est,  
Tchad

Traduction du titre: Syllabaire 1 en langue soumraye

Genre: matériel didactique – syllabaire

Illustrations: Tchogou Chelgue

Première édition: 300 ex. (déc. 98)

Deuxième édition: 600 ex. (fév. 99)

Troisième édition révisée: 400 ex. (nov. 02)

Quatrième édition: 250 ex. (nov. 03)

Cinquième édition : 750 ex. (nov. 04)

Sixième édition : 750 ex. (août 06)

Septième édition : 400 ex. (avril 11)

Huitième édition : 300 ex. (juin 14)

© 1998 Association SIL

## Avant-propos

Ce livre est la première partie d'un syllabaire destiné à aider les locuteurs soumrayes à lire et à écrire leur propre langue.

Les leçons de la 1<sup>ère</sup> édition ont été rédigées par une équipe de six personnes: Duani Philippe, Gamague Justin, Manague Robert, Anita et Thomas Deusch (rédacteurs) et Ahmat Fakir Kignegue (dessinateur).


Nous exprimons notre profonde reconnaissance aux conseillères en alphabétisation de l'Association SIL, Marti Giger et Angela Prinz, qui nous ont aidés à mettre sur pied cette première partie du syllabaire.

Quant à la 3<sup>ème</sup> édition revisée, nous remercions les conseillères Dr. Ruth Lienhard et Louise McKone pour leurs contributions apportées. Les dessins ont été refaits par Tchogou Chelgue.

Nos collègues de DAPLAN méritent aussi notre reconnaissance, car leur engagement pour la mise sur pied d'un alphabet national place les efforts soumrayes sur une fondation plus large et durable.

Nous souhaitons que cette nouvelle édition ait le même succès que les éditions précédentes pendant les 7 années passées. Que les auditeurs soumrayes soient alphabétisés davantage au cours des années à venir.

# Gəlê gə 1




Wala mən, Amsə yigə daga.

Gəsay hara dəm duwê.


Amsə yi gəsay ha nəm ulay.

Əmbam ma gəsay gə sade.


# Gəlê gə 1



Wala mən, Amsə yigə daga.




Gəsay hara dəm duwê.



Amsə yi gəsay ha nəm ulay.




Əmbam ma gəsay gə sade.




## Gəlê gə 2

Wala mən,  
Amsə yigə  
daga.



daga

Gəsay hara  
dəm duwê.



gəsay

Amsə yi gəsay  
ha nəm ulay.




Amsə

Əmbam ma  
gəsay gə sade.




Əmbam

Əmbam ma  
gəsay gə sade.



sade

## Gəlê gə 2



daga

wala	gəsay
sade	daga
yigə	hara



gəsay

yigə	Əmbam
gəsay	dəm
mən	daga




Amsə

duwâ	Əmbam
ha	hara
Amsə	ma



ha	θmbam
gəsay	gə
Amsə	də

θmbam



sade

ulay	dəm
duwâ	sade
wala	yigə

---

---

---

---

---



---

---

---

---

# Gəlê gə 3



gəsay

Əmbam

daga

sade


Amsə

a	daga mən gəsay wala
m	sade Amsə dəm duwê
d	yigə dəm dədâ hara
ə	gəsay ha dədâ nəm
g	Amsə daga yigə gə
b	Əmbam mən bam abe

cc cc  
oo oo

Gələ gə 4

a A



Gəsay a sade bam. Amsə  
a


1. daga hara ma a

2. daga a

3. a daga bam sade gəsay

4. Amsə yigə daga.  
Anji yigə daga.  
Gəsay a sade bam.  
Anji a sade bam.

Əmbam ma gəsay gə sade.  
Gəsay a sade bam.  
Anji wa da.



---

---

oo

---

---

---

---

aa

---

---


Gəlâ gə 5

m M

Əmbam ma Made da.

ma

m



1.

m a  
ma

2.

ma	a
a	ma

Əmbam  
bam  
am  
m

3.

ma	m
----	---

4.      Əmbam ma Made.  
Tandi ma Made.  
Əmbam yi gəsay.  
Tandi yi gəsay.

Made wa da.

Əmbam yi Made ha  
nəm ulay.

Tandi ma Made da.



---

---

mm

---

---

---

---

ma

---

---

Gəlâ gə 6

d D


Dawre wa da.

Dawre da

Daw d

Da

D



1.	d a m	d a
	dam	da

2.	da	da
	ma	a

3.	dawre	d
	Dawre	D

4. Made dam ulay,  
dawre wa dəm duwê.  
Made wa da, Əmbam  
ma Made da.

Wala mən, dawre wa dəm  
Amsə duwê.  
Amsə yi dawre.  
Anji ma dawre gə sade.




dd DD

dam

Gəlâ gə 7

ə ə



Əmbam əmdə dawre wa bam.

əmdə

də

ə

1.

ə m	d ə	ə m d ə
əm	də	əmdə


2.

də	dəm
də	dəm

3.

əmdə	ə
Əmbam	ə

4. Dawre wa da.  
Dawre wa bâdâ.  
  
Amsə yigə daga.  
Amsə yigə daga bâdâ.



Dawre a sade bam.  
Əmbam əmdə dawre wa bam.  
Tandi ma dawre gə sade.  
Dawre wa bâdâ.

---

---

---

ee oo aa AA

---

---

Gəlâ gə 8

g G



Əmbam gam gəna.

gəna

gə

g


1.	g e gə	g a m gam
----	-----------	--------------

2.	gam dam	ga ma	gə də
----	------------	----------	----------

3.	gəna Gubgə	g G
----	---------------	--------

4.

Əmbam ma gəsay gə sade.  
Amsə ha gə gəna ulay.



Amsə yigə daga.  
Anji ma gəna  
duwê ha nəm ulay.  
Əmbam gam gəna.

<i>g</i>	<i>a</i>
<i>A</i>	<i>D</i>
<i>a</i>	<i>ə</i>
<i>ə</i>	<i>G</i>

gg GG

Gəlê gə 9

b B



Əmbam gam badu.

badu

ba

b

1.

b a m	b a
bam	ba

2.

ba	bam
ga	gam
ma	

3.

badu	b
Badən	B

4. Əmbam gam badu ba wa da.  
Amsə ma gəsay ba wa da.

Wala mən, Əmbam yi  
badu.  
Tandi ha gə badu ulay.  
Əmbam gam badu.



b b B B

m m M M

Gəlê gə 10

Cwara gaba yara

a A

a

da

daga.

Amsə yigə daga.

m M m

ma

Əmbam ma gəsay gə sade.

d D

d

da

Dawre wa da bâdâ.

ə Ə ə

əm

əmdə

Əmbam əmdə badu wa bam.

**g G**

g

gə

gəna.

Made gam gəna.

**b B**

b

ba

badu

Əmbam yi badu bədə.

Amsə yigə .



Made dam .



Əmbam yi .



Tandi ma badu gə

aAmMdDəƏgGbB

Əmbam gam daga.

# Gəlâ gə 11

n N



Əmbam ha gə namde bəm.

namde

nam

na

n

1.	n e m nəm	g e n a gəna	g a n gan
----	--------------	-----------------	--------------

2.	nəm dəm	nam dam bam	
----	------------	-------------------	--

3.	namde Nemsə	n N	
----	----------------	--------	--

4. **Əmbam me Məndagə me  
Made me nəm gəna bam.**

Əmbam ha gə namde bam.  
Dəndadə Made me Məndagə me  
damgə ulay.  
Məndagə gam Made.




nn

NN

Namde nəm gəna bam.

Gəlê gə 12

ê Ê



Mədə gam gənə bədə.

bədə

bə


ê

b	ê	d	ê	n	ê	m	ê
bədə				nə		mə	

bədə	də
bədə	də

bədə	ê
Dəməgə	ê

4. Nê wom gêna bam.  
 Mê wom gêna bam.  
 Dê wom gêna bam.  
 Anji wom gêna bam.  
 Tandi wom gêna bam.  
 Cendi wom gêna bam.




Əmbam ha gə namde bam.  
 Dəndadə damgə ulay. Məndagə me  
 Made me gam gêna bâdâ. Cendi  
 wom gêna bam.

â â

Nê gam gêna bâdâ.

Gəlê gə 13

r R



Badu yi debre.

debre.

re.



r

1.	ə r ə m	m a r
	ərəm	mar

2.	dara	ərəm
	dama	əməm

3.	debre	r
	Robert	R

4. Nâ ərəmnin debre dədâ.  
Dâ ərəm debre dədâ.  
Anə ərəm debre dədâ.  
Cendi ərəm debre dədâ bêdâ.



Wala mən, badu ərəm debre dədâ.  
Debre wa da gâr duwâ.  
Badu yi debre me debre mar bam.  
Badu wom debre bam.

---

---

---

rr                      RR

---

---

---

---

---

gâr                      mar

---

---

Gəlâ gə 14

e E



Namde magdə habde.  
habde.  
de.  
e.

1. 

d e m e	n e m	g e r e
deme	nem	gere

2. 

me	nem
mê	nəm
ma	nam

3. 

habde	e
Ester	E

4. Əmbam bəgame dəra a bam.  
Məndagə ma barge dəra.

Əmbam ha gə namde bam. Namde  
magdə habde hara nəm ulay.  
Deme də mən bəgame dəra a bam.  
Tandi ma habda gə bəgame gə sade.



ee E

Deme ma bəgame.

Gələ gə 15

Cwara gaba yara

n

n N

na

nam

namde

Əmbam ha gə namde bam.

ə̄

ə̄ ə̄

bə̄

bə̄də̄.

Məde gam gəna bə̄də̄.

r

r R

re

debre

Badu yi debre.

e

e E

de

habde

Namde magdə habde.

nâ	ərəm	me	bam
mâ	əməm	mâ	dam
dâ		ma	gam

Məndagə gam  \_\_\_\_\_.

Amsə ma  \_\_\_\_\_ bam.

Badu yi  \_\_\_\_\_.

Əmbam ha gə  \_\_\_\_\_ bam.


n N â

r R e E

Debre mar bâdâ.

# Gəlê gə 16

I L



Amsə ma labe bam.

labe

la

l





1. I a b e m a l b ə l a l ê  
labe mal bəlalâ

2. lam mal leme  
dam mar deme  
gam

3. labe I  
Lawragê L

4. Өmbam ha bam yigalâ.  
 Amsə ma labe bəlalâ.  
 Anji ha dagalâ.

Laba Amsə ha ma labe bam.  
 Anji ma labe gə sade nə lade.  
 Labe a sade da me hara ulay.  
 Өmbam yi labe maw bəlalâ.



Gəlâ gə 17

i I



Əmbam əgə gə gine.

gine

gi

i


1.	g i n e gine	i l g ə ilgə	m i r i miri
----	-----------------	-----------------	-----------------

2.	b i ba	d i da	d i r i dara
----	-----------	-----------	-----------------

3.	g i n e Iwiyâ	i I
----	------------------	--------

4. Amsə yigə daga mo?  
Əmbam əgə gere mo?  
Məndagə il sale mo?

Wala mən, Amsə yigə daga gə miri.  
Əmbam dam ulay əgə gere gə gine.  
Tandi ilgə dəndadə sale. Məndagə me  
Made me əmgə sale.



.. I I ??

Əmbam əgə gə gine.

Gəlê gə 18

w W



Əmbam wala Amsə.

wala

wa

w


1.	w a l a wala	m a w maw	w i d e widə
----	-----------------	--------------	-----------------

2.	wala dala	wi ni	we me	maw gaw	baw
----	--------------	----------	----------	------------	-----

3.	wala Womgə	w W
----	---------------	--------

4. Amsə i wal we mo?  
Amsə i wal gəsalâ.  
Əmbam ha we mo?  
Əmbam ha wala Amsə.

Wala mən, Amsə widə gani.  
Əmbam walaw hara nəm ulay.  
Tandi wi Amsə bam.  
Amsə i wal gəsalâ.




w w w w w w

we wi wide

Gəlâ gə 19

y Y



Amsə yi labe.

yi

y


1.	y i g ə yigə	l a y lay	g i y ê giyê
----	-----------------	--------------	-----------------

2.	yi wi ni	lay lam law	ay al aw
----	----------------	-------------------	----------------

3.	laya Yarna	y Y
----	---------------	--------

4. Amsə ha bam gereyâ.  
Əmbam ha nimiŷâ.

Laba Amsə ha bam gereyâ.  
Anji yi labe ha nəm bam laya  
gə gere. Əmbam u gere me  
gine me. Tandi ay gere il gə sale.



V V Y Y Y Y  
Yarnda yigo gere.

Gəlâ gə 20

Cwara gaba yara

I L

I

la

labe

Amsə ma labe.

i I

i

gi

gine

Məndagə əgə gə gine.

w W

w

wa

wala

Əmbam wala Amsə.

y Y

y

yi

yigə

Amsə yigə gere dagalâ.

mal	wi	dara	lay	wala
mar	yi	diri	ay	yala
		miri		

Amsə ma labe we mo?

Anji ma labe \_\_\_\_\_.

Amsə yigə gere we mo?

Anji yigə gere \_\_\_\_\_.

I wi əgə gə gine mo?

\_\_\_\_\_ əgə gə gine.

I wi wala Amsə mo?

\_\_\_\_\_ wala Amsə.

ll i I w W y Y

I wi ma labe mo?

# Gəlâ gə 21

u U



Namde ha urâlâ.

urâlâ

urâ

ur

u

1.	u l a y ulay	w a y u wayu	g u m b â gumbâ
----	-----------------	-----------------	--------------------

2.	duru diri dara	un ən an	malu male
----	----------------------	----------------	--------------

3.	urâ Urbâdâ	u U
----	---------------	--------

4. Өmbam wayu Made:  
 “U sale əm!”  
 Amsə way: “U miri!”  
 Cendi way: “Debre wa da!”

Laba namde ha urâlâ. Cendi lay  
 gumbê magdə gəndâgəlâ. Өmbam  
 dam ulay ilu Made sale. Tandi wayu  
 Made: “U sale mî əm!”




---



---



---

uu                    UU

---



---



---



---




---

Өmbam wayu: "Un nimi!"

Gəlâ gə 22

o O



Made womâre.

womâre

wo

o



1. w o m â r e      o d ə l e  
womâre                odèle

2. mo      dodâ      dome      gobə      o  
ma      dədâ      deme      gubə      u  
mê

3. womâre      o  
Odette                O

- 4.
- I wi womâre mo?  
 I wi odâle mo?  
 I wi əgə gere mo?  
 I nê wi magdə gumbê  
 gəndâgəlê mo?

Made womâre. Anji i dodâ  
 gəsalâ. Əmbam wayu Made:  
 "Mê ur mani nê wama mo!" Anji  
 waydə ba wom mani bâdâ.



Gələ̄ gə 23

s S



Marsa so da.

so

s

1.	m a r s a	s o	s a l e	g ə s a y
	marsa	so	sale	gəsay

2.	s a d e	d a s a	s o	s a l e
	made	daga	bo	gale
			mo	male

3.	səmra	s
	Sanbam	S

4. Namde ma dawre mən me  
marse subu me.  
Cendi ma dawre əndi mo?  
Cendi ma marse əndi mo?



Laba, Əmbam yêr gere dodâ. Marsa  
hara badə wom gere.

Məndagə əmdə marsa wama gə gere  
bam. Marsa so dam da gêr  
duwâ.

ss ss


Marsa so da.

Gəlâ gə 24

k K

Əmbam kəlê kogâl.

kogâl  
ko  
k



1. 


kəlê	kogâl	kulu	kabni
kəlê	kogâl	kulu	kabni
2. 

kəl gəl	ku gu su	kər sər	kal wal
------------	----------------	------------	------------
3. 

kogâl Kalgə	k K
----------------	--------

4. Laba nê al habda.  
 Wala mën nê ala habda.  
 Laba nê kəl kogâl.  
 Wala mën nê kəlâ kogâl.  
 Laba nê wom kabni.  
 Wala mën nê wama kabni.

Wala mën, Æmbam kəlâ kogâl subu.  
 Tandi hara nêm kunbə al gə mani nê  
 wama. Badu dəm kulâ ba də wom  
 kabni bam. Æmbam al badu gə habda.



Kk	KK	kabni'
----	----	--------

Gəlâ gə 25

h H

Amsə wom haye.

haye

ha

h



1. 

h a g ə	h a y e	h a b d a	h a r e
hagə	haye	habda	hare

2. 

haga daga	ha wa ma la	hara dara wara	hoy boy
--------------	----------------------	----------------------	------------

3. 

haye Hargə	h H
---------------	--------

4. Amsə day gə Made womgə haye.  
 Əmbam day gə dəndadə damgə  
 kulâ.  
 Məndagə day gə Made hargə  
 bəlalâ.

Laba Amsə ha ma labe bam. Anji yêr  
 gəsay da habda duwê. Amsə hagə yi  
 gəsay hara nəm ulay. Əmbam kundə  
 gəsay al gə haye. Amsə womgə haye  
 day gə Made.




---



---



---

h h

---



---



---



---



---

Hoy hago habda.

---

Gəlê gə 26


Cwara gaba yara

u U	urâlâ	Namde ha urâlâ.
o O	womâre	Made womâre.
s S	so	Marsa so da.
k K	kogâl	Əmbam kəlâ kogâl.
h H	haye	Amsə wom haye.

Əmbam kəlâ miri me kogâl sər me  
hara nəm ulay. Badu dəm kulâ badə  
yi kogəl. Məndagə al badu gə habda.  
Badu yi kogəl bədə. Tandi wa hagə  
gər duwə.

Laba Əmbam kundə marsa algə haye.  
Amsə wom kabni gə marsa. Made  
wom bədə. Anji womâre.

*I wi kəlâ kogâl mo?*  
*Əmbam kəlâ kogâl əndi mo?*  
*Tandi ha gə kogâl we mo?*  
*I wi al badu gə habda mo?*  
*Badu wa hagə we mo?*  
*Amsə wom i na mo?*



Gəlê gə 26

Cwara gaba yara

Cwagəlê  
diyê:

					
		b		s	
	g	ə	s	a	y
	g			d	
	l	a	b	e	
		m			
	d	e	b	r	e
	a		a		
	g		d		
	a		u		

Maktubu də bi gə chibne də anê asə ta da, i də mən. Nê hanin ala də sər, gə letrə gəndâgə nê wor ta di:

ŋ, j, t, p, c, ch, r, ng,  
d, 'y, 'w, b, vb, ã, ë, ï, û.

Traduction des petits textes soumrayes en français:

Leçon 1-3: Un jour, Amse laboure son champ. Un varan apparaît près de lui. Amse attrape le varan et l'amène à la maison. Embam attache le varan avec une corde.

Leçon 4: Embam attache le varan avec une corde. Le varan coupe la corde. Il s'enfuit.

Leçon 5: Made s'enfuit. Embam attrape Made et elle l'amène à la maison. Elle attache Made au dos.

Leçon 6: Un jour, un lièvre apparaît près de Amse. Amse attrape le lièvre. Il attache le lièvre avec une corde.

Leçon 7: Le lièvre coupe la corde. Embam empêche le lièvre de s'enfuir. Elle attache le lièvre avec une corde. Le lièvre ne s'enfuit pas.

Leçon 8: Amse laboure un champ. Il attache les arachides et les transporte à la maison. Embam garde les arachides.

Leçon 9: Un jour, Embam attrape un chat. Elle amène le chat à la maison. Embam garde le chat.

Leçon 10: Répétition.

Leçon 11: Embam part avec les femmes au champ. Ses enfants Made et Mendague restent à la maison. Mendague garde Made.

Leçon 12: Embam part avec les femmes au champ. Ses enfants restent à la maison. Mendague et Made ne gardent pas les arachides. Ils mangent les arachides.

Leçon 13: Un jour, le chat pense à une souris. Une souris court le long d'un mur. Le chat attrape la souris et la souris meurt.

Leçon 14: Embam part avec les femmes en brousse. Les femmes attachent les branches et les amènent à la maison. La hache d'une femme est cassée. Elle attache un morceau de bois avec une corde à la hache.

Leçon 15: Répétition.

Leçon 16: Aujourd'hui, Amse attache son bœuf en brousse. Il attache le bœuf avec une bonne corde. Le bœuf coupe la corde et rentre à la maison. Embam attrape le bœuf et l'attache près du puits.

Leçon 17: Un jour, Amse laboure un champ avec la houe. Embam reste à la maison et pile le riz avec un mortier. Elle prépare la bouillie des enfants. Mendague et Made mangent la bouillie.

Leçon 18: Un jour, Amse est saoul. Embam le conduit à la maison. Elle lave Amse. Amse se couche sur la natte.

Leçon 19: Un jour, Amse va au champ de riz. Il prend le bœuf pour transporter du riz. Embam prend du riz et le mortier. Elle décortique le riz et prépare la bouillie.

Leçon 20: Répétition

Leçon 21: Aujourd'hui, les femmes vont à la pêche. Elles attachent les paniers autour de leurs hanches. Embam reste à la maison et prépare la bouillie à Made. Elle dit à Made: "Prends la bouillie et mange!"

Leçon 22: Made est malade. Il est couché sur la natte. Embam dit à Made: "Est-ce que tu veux quelque chose à manger? Il lui dit qu'il ne veut rien.

Leçon 23: Aujourd'hui, Embam étale le riz. Un canard vient et veut manger le riz. Embam empêche le canard de manger le riz. Le canard s'enfle et reste sur un mur.


Leçon 24: Un jour, Embam achète trois pigeons. Elle les amène à la maison, elle les égorgue et prépare à manger. Le chat entre dans la maison, il veut manger la viande. Embam chasse le chat avec un bâton.

Leçon 25: Aujourd'hui, Amse attache le bœuf en brousse. Il voit un varan sur un arbre. Il grimpe sur l'arbre, attrape le varan et l'amène à la maison. Embam égorgue le varan et prépare la boule. Amse mange la boule avec Made.

Leçon 26: Répétition.

# ABC gə bii gə chibne

## ALPHABET SOUMRAYE

a A	b B	ɓ Ɓ	c C	ch Ch
				
abe	bababge	ɓage	cange	chəbəri
d D	ɗ Ɗ	e E	ə Ə	ə̄ ə̄
				
dawre	ɗəgaw	debre	əsay	gər
g G	h H	i I	j J	k K
				
gəna	habda	gine	jaw	kay
l L	m M	n N	ŋ Ɲ	ng Ng
				
labe	marsa	namde	kudəŋ	meng
o O	p P	r R	ṛ Ṙ	s S
				
dogdə	penapena	dure	ṛigəm	sade
t T	u U	v b Vb	w W	'w 'W
				
tendər	duru	kəvbəng	wunər	pwana gə 'wā
y Y	'y 'Y			
				
yiga	'ywang			

© Association SIL, N'Djaména, Tchad, 2003.  
Illustrations: Mbanji Bawe Ernest, Jean-Bosco Nodjindaina,  
Gami Ssane Mogaye, Susan Rose, Jean-Marie Boayaga.

